


சூரியர்.
சார்தையபிள்ளை

Le Rédacteur
S.CANDIAH PILLAI



ஒரு செந்தமிழ் வாரப் பத்திரிகை.

VOL. III.

புதுவை, தாது ஞு வைகாசி மீ உகை (11-6-36)

No. 26

சுந்தரர் தேவராம்.

அந்த னை னுன் னடைக்கலம் புகுத அவளைக் காப்பது காரணமாக வந்த காலன்ற னருயி ரதனை வவ்வினங்கு குன்றன் வண்மைகண் டடியேன் எந்தை நீயேனை நமன் தமர் நலியி லிவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தையால் வந்துன் திருவடியடைதேன் செழும்பொழிற்றிருப்புன் கூருளானே.

வையக முற்று மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன வோளிகொள் வென்முகி லாய்ப்பரந் [தெங்கும் பேய்யு மாமழைப் பெருவெள்ளந் தவர்த்துப் பெயர்த் தும் பன்னிரு வேலி [கொண்டருளுஞ் செய்கை கண்ணுதின்திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப்புன்கூருளானே.

* *

திருத்துறைக் கோவை. * *

யாழ்ப்பாணம் புன்னுலைக்கட்டுவன்

வி த் து வா ன் ப் ர ம் மீ. சி. கனே செயர்
அவர்கள் எழுதியது.

(தொகுதி. 3. 25. வாரத் தொடர்ச்சி)

(பதிப்புரிமை கட்டேர ஆசிரியர்க்கே உரியது)

“தொடைபெற்ற கொண்டல் பிறையின நீர்க்கமக் தோதிமத்தி னடைபெற்ற கண்ணிக் கரும்பனை யாய்ராகு நாயகன் வேற் படைபெற்ற செங்கையும் வேழமூ மாய்சிற்றல் பார்த்துமதிக் குடைபெற்ற வெய்யவ னெய்யவன் போர்க்குறிகொண்டனை.”

தொடை—மாலை. கொண்டலையும் பிறையையும், இன்ரையுஞ் சுமந்து என்க. கண்ணிக் கரும்பு—இளங்கரும்பு. ரகுநாயகனது வேற்படைபோன்ற கண்ணைப் பெற்ற செங்கை என்க. வேழம்—யானை போன்ற முலை. கரும் பளையாய் கண்ணை மறைத்த செங்கையும் யானை போன்ற முலையுமாய் நிற்றலைப் பார்த்து என்னை மன்மதன் எய்யும்படி போர்க்குறி கொண்டான் என்பது பொருள். இனி வேற்படை யேந்திய கையும் யானைப் படையுமாய் நிற்றலைக் கண்டு பகையரசன் எய்யப் போர்க்குறி கொண்டான் என்பதுந் தோன்ற நின்றது.

“கீதங் குழல்கள்சும் வீணை தடாரி கிளங்கபஞ்ச நாதஞ்சிலம்பிய தேவையர் கோன்ராகு நாதன்வரைக் காதங் கமழ்குழ வீரென தாவி கலக்கில்வரு மேதம் பெரிதென்ன வோமறைத் தீரின் நினைக்கயலே.”

தீதமும், குழலும், கஞ்சமும், வீணையும், தடாரியும் பஞ்ச நாதம். ஆவி—உயிர். இலைக்கயல்—இரட்டைக் கயல் போன்ற கண். எமது உயிரைக் கலந்தால் வருகின்ற துன்பம் பெரிதென்றே இரண்டாகிய கயல் போன்ற கண்ணை மறைத்தீர் என்பது பொருள். என்னுடைய குளத்திற் கலந்தால் வருங்குற்றம் பெரிதென்றே இரண்டாகிய கயலை மறைத்தீர் என்பதுந் தோன்ற நின்றது.

“பண்மூடிய செங்கனியித மீரெழு பாரக்கன் னுண்மூடியுக மூன்ராகு நாத னுயர்வரைவாய்க் கண்மூடியோகி யர்போல நின்றீரிக் கருக்கிலுக்கு விண்மூடியவரை கைவிடி வேதம் விளைக்குமே.”

விண்மூடியவரை—விண்ணை மூடிய மலை போன்ற தனம். கண்ணை மூடி யோகியரைப் போல நின்றவரே இக் கருத்துக்குத் தனக்களைக் கைவிட்டால் துன்பந்தரு மென்பது பொருள். இனி யோகியர் போல நின்ற நீர்

தவஞ் செய்தற்கிடாகிப் பலைபக் கைவிட்டால் துன்பந்தரு மென்பதுந் தோன்ற நின்றது.

“மேகங் தருமணி வொன்முந்த ராசியின் மென்றாஸ்ப்புஞ் னாங் தநுகடத் ரேவைபர் கோன்ராகு நாதன்வெற்பி லேகங் தருபதின் மூன்வருங்பதான்மறைத் திங்குசின்றீ ராகங் தருகைந்து மொன்பது மேவெளி யாகியதே.”

மணிபாகிப் பெண் முத்தராகிபைப்போல மலரைப் புன்னுகங் தருகின்ற கடல். புன்னுகம்—புன்னை. புன்னைப்பூ முத்துப்போறவின் மலர்ப்புன்னுக மென்றார். ஏகம் முதலா மெழுத்து. அது—அ. என்பது பானிமுன்றா மெழுத்து—ல் என்பது. எனவே அல் என்ற படி. அல்லிருள் போன்ற கண். ஒன்பதா மெழுத்து கை. எனவே கண்ணைக் கையான்மறைத்தீர் என்ற படி. ஐந்தா மெழுத்து மு. ஒன்பதா மெழுத்து லை. எனவே முலை என்றபடி.

“பாவாய் விறைகின்ற செம்பொருஞ் ளோடுகற் பைம்பொருஞ் காவாய் தருகடற் ரேவையர் கோன்ராகு நாதன்வரைப் பூவாய் மனுமுறை யாலெலமை வாழப் புரக்குமினங் கோவா யவரை விறைமறைத் தாலது கொள்கையன்றே.”

பாவாய்—பாவின் கண். செம் பொருஞை. நாவை யுடைய வாய்த்தரு மெனவும், பைம் பொருஞை நாவாய் தரு மெனவுங் கொள்க. நாவாய்—தோணி. இளங் கோவாயவர்—இளமை யாகிப கண்ணை. இறை—கை. இளமையாகிப கண்ணை, கை மறைத்தால் அது கொள்கை யாகாது என்பது பொருள். இனி எம்மைக் காக்கும் இளமையான அரசருக்கு இறைப் பொருஞை மறைத்தால் அது கொள்கைபாகாது என்பதுந் தோன்ற நின்றது. கொள்கை—அங்கோரம்.

“வில்லினங் காளை மயில்காப்ப மானை வெகுண்டெழுங்க சல்லினங் சேசரி தேவையர் கோன்ராகு நாதன்வரை வல்லினங் கோல மணிமூலை சாலவருத்தும்வண்டு புல்லினங் காமர் விரிந்தசெங் காந்தட் புதுமலரே.”

உள்நாட்டிற்கு
வருட சந்தா ரூபா 3.

ஆசிரியர் :
யாழ்ப்பாணம்
தென்கோவை.
ச. கந்தைய பிள்ளை
தமிழ்ப் பண்டிதர்,
சிலோன்.

RÉPUBLIQUE FRANÇAISE
LIBERTÉ—ÉGALITÉ—FRATERNITÉ

VITTAGAM

JOURNAL HEBDOMADAIRE PARAISANT LE JEUDI

வெளி நாட்டிற்கு
வருட சந்தா ரூபா 4.
LE REDACTEUR
TENKOVAI
S. CANDIAH PILLAI
Tamil Pandit
Jaffna
CE YLON.

விட்டகாம்

வியாழக்கிழமை தோறும் வெளிவருவது.

Bureau de la Direction :—
RUE D'AMBALATADOU AYER
MADAM, NO. 2,
Pondichéry.

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காமே
வித்தகர்க் கல்லா ஸரிது.

குறள்.

காரியாலயம் :—
அம்பலத்தாடு ஜயர் மடத்து வீதி,
நேம்பர் 2,
புதுவை.

VOL. III.

புதுவை, தாது வருபு வைகாசி மீரு உகை (11—6—36)

NO. 26.

சுத்தசாதகம்.

அன்னைதன் முலைப்பாலருந்திமேப்பருவ
மகன்றப்பாற்பருவம் வந்ததற்பின்

அன்னைதன் முலைப்பாலருந்தவேண்டிடினு
மம்முலைவற்றியேயிமேப்போல்

பின்னையின்போகம்புசித்திமேப்பருவம்
பேயர்ந்தப்பாற்பருவம் வந்ததற்பின்

பின்னையின்போகம்புசிக்கவேண்டிடினும்
பிராரத்தாங்கியேயிமோல்.

இந்தநல்லோழுங்கின்முன்னிருபதமு
மேய்தியிவ்வசிபதத்தடைந்தால்

பந்தமில்சிவத்தைவழி வோமேடையும்
பகுத்தவையொன்றிலோன்றே துங்கிச்
சந்ததந்தருக்கியசிபதத்தருத்தந்தனைத்
தத்தம்பதத்தினிலோடுக்கும்

அந்தகர்தமக்குமற்றேருக்காலு
மசிபதமுத்தியேகிடையா.

திருவருள் துணை.



காலமுண் டாகவே காதல்சேய்

துய்மின் கருதறிய

ஞாலமுண் டானேடு நான்முகன்

வானவர் நண்ணிய

ஆலமுண் டானேங்கள் பாண்டிப்

பிரான்றன் அடியவர்க்கு

மூஸரண் டாரம் வழங்குகின்

ரூன்வந்து முந்துமினே.

[திருவாசகம்]

அண்ணல்

வித்தகம்

புதுவை

தாது வெஸ்வைகாசி மீடுகூடு

துறவற விழிவு.



யற்கை நெறியாகிய சிற்
றின்பு நுகர்ச்சி என்னும்
சிறு வாழ்வினால் ஆசை
என்னும் காமம் தாய்
மை அடைந்து அடிப்
படையாகி ஆட்சி பெறுதலால்,

சகல போகங்களையும் திரிபின்றி
வழங்கும் உயரிய தடமாகிய காமாட்சி
பிடத்து வதிந்து,

வேண்டிய போகங்களை எல்லாம்
வேண்டியாக்கு எய்தி அவற்றை நிறை
யோடு உண்டு,

துறவறம் என்னும் ஆழி யில்
இழிந்து மாயையைத் துரந்து-உடலைத்

துரந்து — துறந்து உண்மைத் துற
விபாப் அறவாழி யந்தனராப் அமல்
வடிவமாகிய பிரணவ சரீரம்
பெற்று நித்தியத்துவம் அடைந்த
தத்துவப் பெரியார்கிய எமது
இடைக்காடர் பெருமான்,

சிற்றின்பமே பேரின்மாகித் திரிய
வேண்டும் என்னும் இயற்கை நெறி
யை—வேத உண்மையை அறிபாது
அச் சிற்றின்பத்துக்கு ஆற்றுது
அதனை வெறுத்து ஒருபால் ஒதுக்கு
தலே துறவு எனத் துணிந்து வேடம்
பூண்டு நடித்துமின்ற முறை பின்றி
ஒழுகியும் சாதலடைந்து கும்பிக்கிக்
ஆளாகும் உலக மாக்கள்,

உண்மையை உணர்ந்து உய்கி பெறு
வான் திருவளங் கொண்டு திருவாப்
மலர்ந்தருளிய மூவடிமுப்பது என்னும்
தெய்வச் செந்தமிழ்த் திருமறையில்,
இன்பக் கூறு என்னும் முதலாம்
அத்தியாயத்துள்ள ஜிந்து சூக்கங்
களும் போருட் கூறு என்னும் இரண்
டாம் அத்தியாயத்துள்ள பத்து
சூக்கங்களும் “வித்தகம்” தொகுதி
கீலில் இதன் முன் வெளிவந்த கட்டு
ரைகளால் ஒருவாறு விளக்கிக் கூறப்
பட்டன.

மூன்றுவது அத்தியாயம் “அறக்
கூறு” என்பது. இதன்கண் பத்து
சூக்கங்கள் உள்ளன. இவற்றுள் முதலாம்
சூக்கத் மகுடமாகிய “துறவற
விழிவு” என்பது ஷட் சூக்கம்
துதலியவாறு சண்டு ஒரு சிறிது விளக்
கமுற உரைக்கப் படும்.

உடலுயிர் களின் தொடர்பை —
அங்கியோங்நிய சம்பந்தத்தைக் குரு
வருளால் அறிந்த பெரியார் — தத்து
வப் பெரியார் உரிய சாதகங்களால்
அவ் உடலுயிரை மாற்றி — மாற்றிப்
பிறத்தலாகிய துவிசுத்துவம் அடைந்து
நித்தியத்துவம் பெற்றனர்.

உடலுயிர்ச் சம்பந்தத்தை அநுபவ
மாக அறிதலே ஒலிவரி வடிவங்களாகிய
மெய் உயிர்களின் தொடர்பையும்
வாய்மையாக அறிதற்குக் காரண
மாகும்.

“சத்தம் பிறந்த இடம் சகல்
கலைகளும் பிறக்கும்”

என்றவாறு, ஒலிகட் கேல்லாம்
பிறப்பிட மாகிய நாத பிடத்தூத —
வியாப்பிய மாகிய மகாரப் பெட்டை,
அநுபவமாக அறிந்த அக்க்டியர்
போன்ற தக்துவப் பெரியாரே வியாபக
மாகிய ஒலிவரி வடிவங்கட்டு — தமிழ்
என்னும் பாவைக்கு ஆசியில் இலக்கணம் வகுத்தோர் ஆவர்.

தமிழ் இலக்கணமே வேதாந்த சித்தாந்த இலக்கணமும் ஆம்.

இத்தகைய தெய்வீக நூலை அடிப்படையாகக் கொண்டே தோல்காப்பியர் போன்ற பெரியார் தமது அறிவிற்கு ஏற்ப, உலகிபலுக்கும் ஒப்பியவாறு வழி நூல்கள் உருறிவைத்தனர்.

லெவிவரி வடிவங்கள் இலக்கண நூல்களில் நான்கு வகையாகப்படி ரித் துக்கூறப் படுகின்றன. அவையாவன: —

உயிர் எழுத்து, மெய் பெழுத்து, உயிர் மெய் யெழுத்து, ஆயுத எழுத்து (ஆய்தம்)

என்பன ஆம்.

மெய் என்றும் உயிர் என்றும் கூறப் படுவனவே இயைபு பற்றி சண்டு ஆராய்தற் பாலன ஆம்.

உயிர் மெய் என்றால் என்னை?

தோல்காப்பியம்.

“மெய்யின் வழிய துயிர் தோன்று நிலையே”
(ஷட் எழுத்ததிகாரம். குத்திரம். 18)

என்பது தற்காலம் வழங்கும் இலக்கண நூல்களுள் மிகப் பழையமைவாய்ந்த காப்பியமாகிய தோல்காப்பியம்.

“உயிர் தோன்றும் நிலையே” என ஆசிரியர் கூறினார்ந் “உயிர் இயங்கும் நிலையே” எனக் கூறினர் அல்லர்.

“மெய்யின் வழியது” என்றால் வழி என்றால் என்னை?

வழி என்றால் மார்க்கம், ஒழுங்கு, நூல், தன்மை, பெட்டு, இடம் எனப் பொருள்படும்.

மெய்பின் வழி என்பதற்கு மெய் பின் தன்மை—பெட்டு இடம் எனக் கூறுவதே சன்னுப் பொருத்தமுடைத் தாம்.

“உயிர் தோன்றும் நிலையே” என்றார்.

இதனால் உயிர் தன் இருப்பைக் காட்டுதற்கு மெய் இன்றி யமையாத தென்பதும், உயிர் என ஒன்று தோன்றும் பெட்டு — தோன்றும் தன்மை மெய்யின் வழியே— மெய்யின் தன்மையே — மெய்யின் பெட்டே— என்பதும் நன்று பெறப் படுகின்றன.

“அரசன் எவ்வழி சூடுகள் அவ்வழி”

எனக் கூறப்படுவது உலகியல் — உலக வழக்கு.

அது போல,

மெய்யின் பெட்டு எதுவோ அப்பெட்டே உடையது உயிர் என்பது பெற்றும்.

மெய்யின் தன்மை எதுவோ அத்தன் மையே உடையது உயிர் என்பது பெற்றும்.

மெய்யின் நிலைமை எதுவோ அங்கிலைமை உடையதே உயிர் என்பது பெற்றும்.

கெய்யின் வழி எதுவோ அவ்வழி உடையதே உயிர் என்பது பெற்றும்.

தொல்காப்பியம்.

தம் வியல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்க்கிலை மயக்க மானமில்லை.

(ணி எழுத்து. குத். 47)

என்பதனாலும் மெய்யின் தன்மை எதுவோ அத்தன்மை உடையதே உயிர் என்பது நன்று வலியுறுதல் காண்க.

மெய் என்றால் என்னை?

மெய் என்றால் சரீரம் உடல் உடம்பு (தூல உலகப்) எனப்படும்.

மெய் என்பது பஞ்ச பூதங்களால் ஆயது. பஞ்ச பூதங்களின் பஞ்சி காரணிப்புக்கு ஏற்ப மெய் தோன்றுகிறது என்பது.

“நிலம் தீ நீர் வளி விசம்பொடைந்தும் கலந்தமயக்கம் உலகமாதவின்”

என்பது தோல்காப்பியம்.

மெய் தோன்றிய போதே உயிர் என்பது ஒன்று இருக்கின்ற தல்ல வோ?

பஞ்ச பெளதிக பஞ்சீகரணிப்பால், பஞ்சப் புலன்களை யுடைய — ஜூம் பொறிகளை யுடைய மெய் தோன்றியது எனின், அதனேடு கூடவே பேத மின்றி இயைந்து உயிர் என அழைக்கப் படும் ஒன்று காணப் படுகின்றதே!

அவ் உயிரின் பெட்டு மெய்யின் வழியது என்கின்றனரே ஆகிரியர். இஃதோர் ஜாலமோ?

மெய் உயிர் என்றால், இடமும் அதன் பெட்டும் என்று தானே பொருள் படுகின்றது! என? மெய்யின் வழியது உயிர் வழி என அஃதாவது மெய்யின் தன்மையே உயிரின் தன்மை எனக் கூறப் பட்டதனால் எனக்.

இதனால் பெறப்படுவது யாது?

ஜூம்புல வேடர் சங்கமாகிய உடல் போருள் என்பதும், பஞ்ச பூதங்களும் நிறை பேதித்துக் கூடிக் குழைந்து தூலமாதற்குப் பெற்ற நிறை உயிர் என்பதும் ஆம்.

பஞ்ச பூதங்களும் தங்களுக்குள் ஒன்றுக் கொன்று ஏற்றத் தாழவான நிறை கொண்டு கூடிக் குழைந்ததனால் ஆக்க முற்ற நிறை ஒன்று உண்டு அல்லவா? அந் நிறையால் தோன்றியது மெய் என்னும் தூலம் அல்லவா?

அந் நிறையே உயிர் என்பது. ஜூம்புல வேடர் போருள்.

அப் பொருளின் — அவ் உடலின் நிறை உயிர் என்பது மறுக்க முடியாதது மன்றி, தொல்காப்பியனார் கூற்றின் உட்கிடக்கையும் அடிப்படை அதுவே என அறிதற் பாற்றும்.

மேலே கூறிய வாற்றால் பஞ்ச பூதங்கள் நிறை பேதித்துக் கூடிக் குழைதலால் உடலுயிராயின் என்பது

போதருகின்றது அஃதாவது பொதிகள் இன்ன இன்ன நிறையோடு பொலிந்தால் உடலுயிர் என அழையும் என்பது.

ஆகவே மரணம் என்னும் நோயால் பினிக்கப் பட்ட ஞான்று பஞ்ச பூதங்களும் தங்கள் தங்கள் நிறையால் பேதிக்கப் படுகின்றன — பேதிக்கப் பட்டுக் கலங்குகின்றன.

ஞானசம்பந்தர் தேவாரம்.

“புலனைந்தும்பொறிகலங்கிநெறிமயங்கி அறிவுமிகுதிட்டு(டு)அலமங்தபோதாக.....”

என்றனர் ஞானசம்பந்தர்.

இவ் வேத வாக்கின்படி, உடல் என்னும் மெய்யின் வழி — மெய்யின் நெறி யங்கிய போது அந் நெறி எனும் வழித் தோன்றல்கிய உயிர் (நிறை) — அறிவு என்றும் உணர்ச்சி மயமான உயிர் கலங்கி மயங்கி அழிந்து படாது வேறு என்னகும்? இது பற்றியன்றே,

திருமந்திரம்.

“உடம்பாரழியினுயிராரழிவார் திடம்படமெய்ஞானஞ்சேரவும்மாட்டார்

(ணி 3-ம் தந். சரீரசித்தி யுபாயம் செ.)

எனச் சுருதி முழுக்குக்கு ஒப்ப அருள்க் கூறினார் அண்ணல் திருமூலர் என அறிதற் பாற்று.

இதனால் உடலுயிர் என்பன முறையே போருளும் அதன் நிறையும், இடமும் அதனைப் பிரியாத பொருளும் போன்ற நீர்மையவாம் என்பதும், உடல் இல்லாமல் உயிரில்லை உயிர் இல்லாமல் உடல் இல்லை என்பதும் வெள்ளிடை மலை என விளங்கி நிற்றல் கண்டு கொள்க.

இஃதோ போல், நம் உடலகத்து கெளனமாய்ச் சமுன்று ஒ லி க் கு ம் வியாப்பிய மாகிய மகாரத்து நிற்று நிறை பிரிந்து வியாபகம் பெற்ற ஒளி

வரி வடிவமான எழுத்துக்களுள்ளும் மெய் யில்லாமல் உயிரில்லை; உயிரில்லாமல் மெய் யில்லை என்பதே இப்பற்றை முறையாகும் — உண்மையாகும். விவகிரிப்பதனால் உயிரும் மெப்புமென வேறு வேறூக்கப் பேசப் படுகின்றன.

இவற்றின் திறமெல்லாம் சண்டு விரிப்பின் மிகப் பரக்கும்.

ஒவிய பிடமாகிய மகாரத்து ஒன்றே உயிரும் மெப்பும் ஆக்கமுற்றன என்பதும், மெய்யிர்களின் அந்தியோந்திய சம்பந்தமும் “வித்தகம்” தொகுதி 2 இல 36, 37இல் “உடலுயிர்ச் சம்பந்தம்” என்னும் கட்டுரையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. ஆங்குக்காண்க.

நீர்க் குமிழி நிலைமைத்தாய உடலுயிர் — அழிந்து படும் தன்மைத்தாய உடலுயிர் சாகாத் தன்மையாகிய அழியாத் தன்மை பெறுவது என்றால் இயற்கை என அமைந்த உடலுயிர்களின் பஞ்சீரண நிறையை மாற்றுவது என்றால் — பஞ்ச பூதங்களுள் ஒவ்வொர் பூதமும் ஒவ்வொர் நிறையாக அவ்ஜிந்தும் பேதித்த நிறையால் கூடிக் குழைந்து தூலித்த இவ் உடலுயிரை மாற்றுவது என்றால்,

இப் பூமண்டலத்திலே மாப் பெரிய விஞ்ஞானிகள் எனப் படுவோது ஆராச்சி முறைகளாற்றுன்,

உலகியலுக்கு ஒப்பிய யதிகள், ஞானிகள், யோகிகள், துறவிகள், முனிகள், இருஷிகள், பரமஹம்ஸர்கள், சுவாமிகள், தீர்த்தர்கள் என்று இன்னேரன்ன திரு நாமங்களைப் புனைந்து கொண்டவரால் அதுடிக்கப் படுவன வாய்,

அகிலகயவர்களை மயக்கும்படி அமைந்தனவும் தூலத்தை மிகவருத்தி வாட்டிப்பார்ப்பவர் கண்களுக்கு அவதி யுறவது பொலத் தோன்றும்படி செய்யும் நீர்மை யுடையன வாகிய அஞ்ஞான ஆகிக்கத்தால் முளைத்த கில நடை நொடி தந்திரங்களாற்றுன முடியும் காரியம் ஆகுமா?

இவரெல்லாம் மேலே கூறிய பஞ்ச பூதப் பயில்வாகிய மகத்தாகிய வித்தையின் பெட்டைப் பினைத்தெங்க

கண்டு உணர்ந்து ஒழுகி உரிப சாதகங்களால் உடலுயிரின் பஞ்சீரண நிறையை மாற்றி,

அசித்தியத்துவம் அமைபப் பெர்ந அவும் உறுபுக்களை — அங்கங்களை அவைகளின் பூத பஞ்சீரண நிறை மாற்றத்தால் நித்தியத்துவம் என்னும் அமரத்துவம் வாய்க்கப் பெற்றவை எாக ஆக்கிக் கண்டு உய்வது என்றால்,

இவர் தம் தூல அறிவாற்றலால் — நடை நொடிகளால்—வாய்ப் பேச்சால் ஆகும் காரிய மாகுமா?

உலகியலில் ஞானிகள் துறவிகள் யோகிகள் கடும் தவசிகள் எனப் போற்றப் படுவோர் எல்லாம், இயற்கை நெறியாகிய அருந்தல் பொருந்தல் களின் பெற்றிபை அறியாது தமது சரீர பெளதிக் பஞ்சீரண நிறையை மும் அறியாது,

சருகு காய்களிகழுங்குநீர் வாயுமுதலையற்றை அருந்தியும், பட்டினியாப் வாயோடு கண்மூடி வதிந்தும், காடு மலைகளிலும் பிற இடங்களிலும் பனி மழை வெயில்களில் ஈடுபட்டும் உடலுயிரை வாட்டி வருத்திக் கடும் தவம் உருற்றுகின்றனரே!

இவர் அடையும் துன்பம் சாமானிய மல்லவே! இவரெல்லாம் உண்மையை அறியாதவர் தாமோ? எனின்

, உண்மைக்கும் இவர் தம் நெறியல்லா நெறிகளுக்கும் உள்ள இடையீடு காசிக்கும் கண்ணியாகுமரிக்கும் உள்ள இடையீடு போன்றதாம் எனக்கூறுவதும் சாலாது. ஆதலால் மிகமிகப்பெரிது என்றே கூற்ற பாற்று. இது பற்றியன்றே,

இயற்கை நெறியான வாய்மையான சாதகங்களால் தமது பெளதிக் பஞ்சீரண நிறையை மாற்றி — மாற்றிப்பிறந்து பினி மூப்புச் சாக்காடுகள் நீங்கி நித்தியத்துவம் பெற்ற தக்துவப் பெரியாரெல்லாம்,

நெறியல்லா நெறிகளைக் கைக்கொண்டு உடலுயிரை வாட்டி வருத்தி இறைவன் அருளைப் பெற முடியாது பரிதாபகரமான சாதலுக்கு ஆளாகும்

அசட்டு போகிகள் போவிக் தவசிகள் நிலைமையை நோக்கிப் பின் வருமாறு அருளிச் செய்வாராயினர்.

திருவாசகம்.

“..... முறையுளி யொற்றி முபன்றவர்க்கு) [ஓனித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கு முன்னத்து) உற்றவர் வருந்த உறைப்பவருக்கு) [ஓனித்தும் மறைத்திற னேக்கி வருந்தினர்க்கு) [ஓனித்தும்

இத்தாங்கித்திற் காண்டுமென் நிருந்தோர்க்கு) அத்தாங்கித்திற் னவ்வயின் ஜம்புலன் செலவிடுத் தகுவரை தொறுப் போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை அருந்த வர்காட்சியுள் திருந்த ஓனித்தும் சேண்வயின் (ஒடு திருவண்டப்பகுதி)

திருவாய்மொழி.

“ஊன்வாடான்னைதுயிர்காவலிட்(8) உடலிற்பியாப்புலைநூத்துமொந்து தாம்வாடவாடத்தவஞ்செப்யவேண்டா ,

(ஒடு திருமங்கையாழ்வர்)

கந்தரலங்காரம்.

தருத்தியெனும்படிகும்பித்துவாயுவைச் [சுற்றியுறித்து)

அருத்தியுடம்பைப்பூஷுக்கில்லாது மேகமெனும் குருத்தைஅறிந்துமுகமாறுதைக்குரு [நாதன்சொன்ன கருத்தைமனத்திலிருத்துங்கண்ணர்முத்தி [கைண்டதே.

(ஒடு செ. 71)

இவ்வாறு வரும் பிரமாணங்கள் பல தத்துவப் பெரியார் பாடல்களில் கண்டு தெளிக.

இனி மேலே கூறிய (அங்கியோந்திய சப்பர்த முடையடைலூயிர் அழிந்து படாது நித்தியத்துவம் பெறுதற் குரிய வாய்மையான துறவு நிலை— உபர் இல்லைவாழ்வின் பயனை துறவு இல்லைத் துறவும் யாது? எனின், அதனை உணர்த்துதற் கண்றே பின் வரும் பிரபாணம் எழுந்ததென அறிக.)

தொல்காப்பியம்.

கற்பியல்.

துத்திரம் 52.

காமம் சான்ற கடைக்கோட் காலை ஏம் சான்ற மக்களாடு துவன்றி அறம்புரி சுற்ற மொடு கிழவனுங் கிழு
[தியும் சிற்கது பயிற்றல் சிற்கதன் பயனே.

[இதன் உண்மைப் பொருள் “வித்தகம் தொகுதி 3 இல்.13 இல் விளக்கமுற உரைக்கப் பட்டது. ஆங்குக் காண்க.]

அழியும் பெற்றியுடைய இவ் உடலுயிருக்கு அழியாத்தன்மையைச் சித்திக்கச் செய்யும் நெறியையும், அவ் அழியாத்தன்மை சித்தித்த ஞான்று இவ் உடலுயிர் என்னுகும் என்பதையும் சிறிது கூற வல்லிரோ? எனின்,

எமது சிற்றிவுக்கு எட்டியவரை, எமது இடைக்காடர் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய மூவடி முட்பது என்னும் திவ்ய தமிழ் மறையில் கூறிய னவற்றை, வேதாகபுராண இதிகாச ந்களில் பொதிந்து மறைந்து கிடக்கும் மறை பொருள்களுக்கு ஒப்பக் கண்டு, சிறிது விளக்கமுற விரித்துரைப்படீத எபக்குக் கடப்பாடும் கழிபேரு வகையை அளிக்கும் செயலும் ஆம் என்று கூறுகின்றும்.

ஆதலால் அளவிலாப் புதை பொருள் களாகிய வேதாகமங்களின் அதிகுஸ்ய மான தத்துவங்களை மூவடிகளால் ஆய முட்பது சூக்தங்களால் மிகச் சுருங்க உரைத்து, தானும் மிகச் சிறியதோர் சுவடி எனச் சுருங்க—குறுகி “ஞான தீபம்” “ஞான போதம்” என்பன போன்ற உங்கதமான திருநாமங்களைப் புனைந்து தன் பெருமையையும் பெட-

பையும் அனுவளவும் வெளிகாட்டாது “மூவடி முட்பது” என்னும் ஒர் பொதுப் பெயரால் தன்னைக் குறிக்கும் படி புலவர் பெருந்தகையாரால் அமைக்கப் பட்ட நாலில்,

“இன்பக் கூறு” “பொருட் கூறு” என்னும் இரண்டு அத்தியாயங்களாலும்,

கற்பனை அத்தியாயத்தில் கிழவன் கிழத்தி எனக் குறிக்கப் படும் உடலுயிர் தம் தம் இயக்க நிறையால் சமரசம் பெற்றுழி — உடல் உயிர் என்னும் இருவினை சொருபங்கள் — இருவினை என்னும் இரண்டு இயக்கங்கள் சம நிறை பெற்றுழி,

அவ் இருவினை எனும் கிழவனும் கிழத்தியும் கெட்டு—செத்து—இறந்து திரிந்தனர் எனவும்,

அவ்வாறு திரிதல் என்னும் மாற்றம் அடைந்ததற்கு இன்றி யமையாச் சாதனம், கிழவனும் கிழத்தியும் ஆண் பெண் எனக் கூடிச் செயோகித்துக் காம இன்பம் துப்ததுத் தூப்மை அடையுமாறு செய்த, களவொழுக்கப் பயில்வாகிய கந்தருவ வழக்கே எனவும்,

அத்தகைய தூப்மை என்னும் தெளிவடைந்த இடம் — ஏற்றமும் தாழ்வுமான நிறையோடு இயங்கி உடலுயிரைப் பின்மாக்கும் இயல் புடைய இருவினைகளும் சமநிறை பெற்ற இடம்—சியாப்பிய வியாபகம் என்னும் இரு நிலைகளுக்கும் மத்திய கதமான இடம்

நிறை விளங்கும் இடம்—நிறையால் கோல் ஓச்சம் இடம் —

எண்ணம் உதிக்கும் இடம் — உதிக்கும் எண்ணங்கள் அனைத்தும் தங்கள் பூரணப் பெட்டோடு நிறை வேறும் இடம் — ஆசை அனைத்தும் பூரணப்படும் இடம்—ஆசை என்னும் காமம் ஆட்சி பெற்று அஃதாவது ஆசை ஆட்சி பெற்று அடிப்படை யாகிச் சகல போகங்களையும் திரிபின்றி வழங்கும் இடம் இதுவே,

அஃதாவது மேலே கூறியவாறு

இருவினை சொருபமாகிய உடலுயிர் சமம் பெற்ற இடமே எனவும்,

இவ்யுயிரிய தடமாகிய பிடம் சித்தியுற்ற ஆங்கு,

கிழவனும் கிழத்தியும் அறம் வளர்க்கும் தம்பதிகள் ஆனார்கள் — அறம் என்னும் ஆயிரில் இழிந்தவர்கள் ஆனார்கள் — உடலைத் துறப்பான் அறம் உஞ்சும் அடியார் ஆனார்கள்—அசுத்தமாபையத் துறத்தற் குரிய — தூத்தற் குரிய — ஒச்சதற் குரிய ஆண்மை உடையவர்கள் ஆனார்கள் — மாறிப் பிறந்து மக்கள் ஆனார்கள் எனவும்,

இத்துணை அருநம் பெருமை வாய்ந்த மக்கதான் நிலைமையை அடைதற்கு இன்றி யமையாச் சாதன மாயது, உலகத்தவரால் மிக்க நிதீஷத மெனக் கூறப்படுவதும்,

அவரால் மிக்க மறைவாக—கடமை என — இப்படை எனக் கைபாளப் படும் காமப் புணர்ச்சியே எனவும் சுருங்கக் கூறிவிளங்க வைக்கப் பட்டது என அறிதற் பாற்று.

மேல், அறக்கூறு என்னும் மூன்று வது அத்தியாயத்தால், ஆசைப் பேறு அடிப்படை யாதலால் வாய்மையான பொருட் பேறு கைவரப் பெற்ற மெப்படியான் அப் பொருட் பேற்றினால் அறம் வளர்க்கும் பெற்றியைப்— உடலைத் துறந்து — தூந்து அமலம் பெறும் பெற்றியைப் கூறுகின்றார் புலவர் என அறிக.

மூவடி முப்பது

—————

அறக்கூறு. 3.

தூந்து விழிவு—கூக்கும். 1. புது மெய்யினை யருநெறி மேற்றுப் பைஞ்சிலி மலைவாய் வயங்கலிற் சிறுவரை விலங்கின் பனைத்துணை யாழ்த்துக் குடைமையின் வரையவே

என்பது கூக்கும்.

ஆசை எனும் காமம் ஆட்சி பெற்ற இடமாகிய உயிரிய தடத்தை அடை

ந்த மெய்யடியான் இல்லாத துறவறம் என்னும் ஆழிபில் இழிந்து முன்னிலை களை நிறை கண்டு பஞ்சீரனித்து மாயையைத் தூரக்கும் பெற்றியை உணர்த்துதல் நுதலிற்று இச் சூக்தம் என்க.

இல்லறத்தின் வேறொன்று துறவறம் எனவும், அது தான் அருந்தல் பொருந்தல்களை ஒழித்து உடலுயிரை வாட்டி வருத்துதற் குரிய அரிய நெறிகள் பலவற்றை உடையது எனவும்,

இவ் அரு நெறியானது உலகத்த வாக்கு மிக்க தயக்கத்தை அளிப்பது எனவும்,

ஜவகை வேட்கையை அடக்குவதில் அனுவாவு தவறினும் அத் தவற்றின் கட்டப்பட்டாரைப் பணை அளவு தாழ் தத்திக் கீழ் நிலையில் புகச்செய்வது எனவும்,

அதுட்டித்தற்கு அருமை காட்டி இழிவு கூறிய படியாம் என உலகிய உக்கு ஒப்பிய படிப்பாளிகள் பொருள் கானும்படியும்,

உண்மையை நாடும் ஆற்ற உடையார் குருவருளால் அதனை உணர்ந்து உய்தி யடையும் படியும் அமைக்கப் பட்டது இச் சூக்தம் என அறிக்.

இத்தகைய உலகியதுக்கு ஒப்பிய போலித் துறவால் அசேதனத்துவம் அடைதலே யன்றி இறைவன் அருள் பெற்ற வாய்மையான புருஷார்த்தங்களை — வீடு பேற்றை அடைய முடியாது என்பது சித்தியத்துவம் பெற முடியாது என்பது பிரபல சுருதிப் பிரமாணங்களோடு மேலே விளக்கிக் கூறப் பட்டது.

மேல் இச் சூக்தத்தின் உண்மைப் பொருள் ஒரு சிறிது கூறப்படும்.

1

மேய் இனை அரு நேறி மேற்றும்

2

பைஞ்சிலம் மலையாய் வயங்கலின்

3

சிறவரை விலங்கின் பனைத்துணை ஆழ்த்து நீர் உடைமையின் வரைபவே

அ

நிறை முறையான களவொழுக்கப் பயில்வானது சரீரமாகிய மாயையைத் தூப்பதற்கு உரிய சாதகமாய், நெருப் பாற்றை யயிர்ப் பாலத்தால் கடத்தற் கண் எத்துணைப் போராபத்தும் பெருஞ் சீர்த்தியும் உளவாகுமோ அத்துணைப் போராபத்தையும் பெருஞ் சீர்த்தி யையும் அளிக்கும் பெற்றி யுடைய அரு நெறியை உடைய தென்பது.

ஆ

இத்தகைய பயில்வுகளால் சிரும் சிறப்பும் வாய்ந்த நிலைமையை அடைந்த உடலுயிரின் போர்த்தலைக் கண்ட உலக மாக்கள் பிரமை அடைகின்றனர் — அடைந்து மாழ்கின்றனர் என்பது.

இ

பக்குவம் அடைந்து பயிலும் மாணவன் மேலே கூறிய பயில்வுகளில் அனுவாவு தவறினும் அவனைத் தலை கீழாகத் தள்ளிவிடும் என்பது.

இன்ன நீர்மை வாய்ந்த அரு நெறியே யாயினும், வீடு பேற்றை விழைபவன் துறவறம் என்னும் கடவில் இழிந்தே தீர வேண்டியவன் ஆதலால், பக்குவ சீவர் இதனைக் கைக் கொண்டனர் — கைக்கொள்வர் என்பதாம்.

“மேய் இனை அருநேறி மேற்று ஆய்”

காமமே உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லது. அதனைச் சர்வசாதாரணமாகத் தீவினைப் பயனுள்ளையானும் உலகம் — உலக மாக்கள் அழிந்து படுதல் திண்ணம்—கண்கூடு.

நெருப் பாற்றைக் கடப்பதற்கு மயிர்ப் பாலம் கட்டி அப் பாலத்தின் வழியாக அங் நெருப் பாற்றைக் கடப்ப தென்பது எத்துணை அரிய பெரிய வல்லபத்தையும் ஆண்மையையும் வீரத்தையும் வெள்ளிடை

என — அங்கை ஆமலகம் என விளக்கிக் காட்டுகிறதீர்தோ,

அத்துணைச் சிறப்பும் சீர்த்தியும் அதற்கு ஒப்பான பேராபத்தும் உடையது களவொழுக்கப் பயில்வு என அறிதற் பாற்று.

இது பற்றியே இப் பயில்வாகிய ஒழுக்கம்

“அருநேறி”

எனப் பட்டது.

கல் என்னும் பஞ்ச தநுவை — அசுத்த சரீரத்தை அக்கினியில் இட்டுச் சுவேண்டும். அவ் அக்கினி எங்குளதோ? எனின், தன்னிலையிலும் முன்னிலையிலும் உண்டு என்ப.

இவ்வாறு சுடுவதைத் தான்—கல்லை அவியாகக் கொடுத்தலைத் தான் கல்லு அவி—கலவி என்பது. இதுவே பஞ்சம் ஆகுதி எனப்படுவது.

“உபஸ்”த துவார கோளகத்தை அடைந்து வீரியத்தோடு கூடிய உபஸ்த இந்திரியம் புவளிப்பட்டது”

எனவும், அதுவே

“பஞ்சம் ஆகுதியின் சாதனமாம்”

எனவும் ஜதரேயம் முறையிடுகின்ற தன் உண்மையும் இதுவே ஆம். மிகக் கடினமான சாதகம் இது. (“அரு நெறி”)

இதனைச் சரியாக உணராவிடின், காம வெறி கொண்டு நிறை முறையன்றி ஒழுகிச் சாதலடைவர்உல்கொர்.

பாழ் கடத்தல்—பாழைக் கடத்தல் என்பதும் இதுவே. ஆலகாலம் என்னும் நஞ்சை உண்ப தென்பதும் இதுவே. ஆகமங்களில் கூறப்பட்ட “ம்ருத் தீவை” என்பதன் உண்மையும் இதுவே. அசுத்த தநுக்கள் ம்ருத மடைந்து—சாகாமல் செத்து—நீரி மாறு இடம் இதுவே.

இவ்வாறு சரீரம் (உடலுயிர்) சாதலுருச் சாதலடைதற்கு ஏற்ற அரிய பெரிய சாதகம் என்பதும்,

இதனேற்றுன் காமம் ஆட்சி பெற்று — காமச்சை வென்று துறவற ஆழியில் இறங்க முடியும் — இழிய முடியும் — சரீராகிய மாயையைத் துறக்க — தூரக்க—ஒச்ச முடியும் என்பதும் போதாவே “மேய் இனை அருநேரி மேற்று ஆய்”

என்று கூறப் பட்டது. மேய்—சரீரம். இனைதல்—வருந்துதல் — சாதலுஞ் சாதலடைதல்—அசத்த விறை நீங்குதல்—கள்ளப் புலக் குரும்பைக் கட்டு அறுதல் என்பது.

“பைஞ்சில மலைவாய் வயங்கலின்”

பைஞ்சிலம் பைஞ்சிலில் என்று ஆயிற்று. நயம் குபம் என்று அயது போல. இதனைப் போலின் என்பர் ஜிலக்கண நூலார். பை+நிலம் பசிய நிலம்—உலகம்—உலகோர்.

உலக மாக்கள் சிற்றிஃபம் என்னும் மாயா போகமாகிய புனர்ச்சியை அசத்த மாயை வயத்தாய் நிறை மாறி— விறை மீறி சர்வ சாதாரணமாக இது வோ மா இன்பம் எனத் துணிந்து வெறும் விலையாட்டு லீலையாகச் சுவா ணங்களைப் போல மதி மயங்கிக் கையாண்டு மாண்டு போகின்றவர்கள் ஆதலால்,

இம் மகத்தான—போற்றற் கரிய— போற்றற் குரிய பயில்வின் மாட்டு அவர்கள் கொள்ளும் அலட்சியத்தால் — தடித்த அஞ்சானத்தால் ஆய திவினைப் பயனால் இவ் வினை விழை ச்சின் பெட்டபை ஓரார்—நிறை முறை யோடு பயின்றுழி இதுவே பேரினப் மாகித் திரியும் என்னும் உண்மையை ஒரு சிறிதும் அறியார் என்க.

இத்துணைச் சீரும் சிறப்பும் சீர்த் தியும் வழங்கும் இந் விலைமையை அடைந்த உடலுயிரின் பேராற்றலைக் கண்ட உலகம்—உலக மாக்கள் பிரமை அடைகின்றார்கள் ஆதலால்,

தங்களால் துச்சமென — நிவேத மென — கேவலமெனக் கருதப்பட்டு அலக்கியம் செய்யப் பட்டதற்கு மாருக — முற்றும் முரானை, எதிர் பாராத—என்னுதற் கரிய—கனவிலும் நினைத்தற் கரிய பேராற்றல்களைக் கண்கூடாக—பிரத்தியட்சமாகக் காண்கின்றார்கள் ஆதலால்,

சொல்லொன்றுத் தயக்கத்தில் ஆழிக்கின்றன; ஆழந்து மலைக்கின்றன; மலைத்து மாஞ்சின்றன; தங்கள் இன்மையால் ஆய படிற் ரேமுக்கத்தால் தங்கள் அகத்தே பூதங்கள் ஐந்தும் நகுவதைக் கண்டு நானுகின்றார்கள் என்க. இது பற்றியே,

“பைஞ்சில மலைவாய் வயங்கலின்”

என்று கூறப் பட்டது.

“சிறுவரை விலங்கின் பனைத்துணை ஆழ்த்து நீர் உடைமையின்”

மேலே கூறியவாறு பிரமை அடைந்து நிற்பினும், உலக மாக்கள் இவ் அறத் தாற்றைக் கைக் கொள்வரோ? எனின்,

அம்மம்ம! அம்மம்ம! அளவிறந்த பிறவிகளில் உஞ்சியிய நல்வினைப் பயன் திரண்டு உருண்டு உருவாகி வந்தாலன்றி, தமோ குண வடிவங் களாகிய அகிலக் கயவர்களால் இவ் அரிய பெரிய பயில்வு தழுவப்பட ஆமோ?

பக்குவம் அடைந்து பயிலும் மாணவனே இம்மி யளவு நிறை தவறினும் அண்டரண்ட சராசரங்களையும் ஆட்டி அலைக்கும் கால சக்கரச் சுழற்சியில் சிக்குண்டு அதனால் அடையும் மிகக் கேவலமான அவர்களை நிலைமையை உணர முடியாதவன் என்றால்,

எனைய எம்போலிய பாமர முட்டை மதியினர் அதனை எண்ணவும் வல்லு நரோ? நினைக்கவும் அருகரோ? இது பற்றியே,

“சிறுவரை விலங்கின் பனைத்துணை ஆழ்த்து நீர் உடைமையின்”

என்று கூறப் பட்டது.

[“சிறுவரை — இலேசம் — இும்மி யளவு. விலங்குதல் — தவறுதல். நீர் — நீர்மை, தன்மை]

ஆதலால், குருவருளால் பெறப்படும் நிறை முறையான களவொ முக்கப் பயில்வால் காமம் ஆட்சி பெற்ற இடமாகிய—காமத்தை வென்ற இடமாகிய — ஆசைப் பேறு அடிப்படையாகப் பெற்ற மேலே கூறிய தடத்தை அடையப் பெற்றவனே

துறக்கப் படாத உடலைத் துறந்தவன் — துறக்கப் படாத பொய்யை—மாயையைத் துறந்தவன் — ஜூப்புல வேடர் களாகிய ஜூப்புலன்களையும் செற்றவன் — ஜூப்புலன்களையும் அடிமை கொண்டு மாற்றிப் பிறந்தவன் — துவிசத்துவம் அடைந்தவன் என்க.

இவனே தடித்த தூலத்தை அணு அனுவாக நெய வைத்து — மேய் எனப் படும் சரீரத்தை இனைய வைத்து (“மெய் இனை”) அவம் ஏற்றினவன் — பாழ் ஏற்றினவன்—பாழ் ஏற்றுதற் குரிப் பகத்தான நெறியில் வின்று ஒழுகினவன் — துறவறம் என்னும் ஆழியில் இழிந்தவன் என்க.

“துறவற இழிவு”

என்பதனால் எமது புவவர் பெருமான் புலப்பட வைத்த உண்மையைப் பொருள் இதுவே என அறிக. இழிதல்—இறங்குதல்.

காமம் ஆட்சி பெற்ற இடமாகிப் படத்தை அடைந்தவனே துறவறம் என்னும் கடலில் நீந்த அறிந்தவன் — நீந்த வல்லவன் ஆதலால், அதனுள் இழிவதைக் கடமை எனக் கொண்டவன் என்க; இழிந்தே தீர வேண்டியவன் என்க; இழிவு செய்தவன் — இழிந்தவன் எனினும் ஆம்.

ஆதலால் வீடு பேற்றினை விழைந் தோர்—விழைந்து உரிய சாதகங்களால் அமல முதற் படியை அடையப் பெற மேர் அத் துறவற இழிவைக் கைக் கொண்டனர் — கைக் கொள்வர் — கைக்கொண்டே ஆக வேண்டும் என்பாராய்,

“வரைபவே”

என்று குக்தத்துக்கு முற்றுத் தந்தனர் புவவர் என அறிதற் பாற்று.

உடம்பைத் துறந்தல் என்றால் என்னை எனின், சிறு கூறுதும்—

அதுதான் சரீரத்துள்ள அசத்தத் தை — அசத்த நிறையைத் துறந்தல் — ஒச்சதல் — சீக்குதல் என்பது.

துறத்தல் தூரத்தல் என்பன ஒன்றே. இதனை ரகர ரகர ஒற்றுமை என்பர். ரகர மெல்லினம் வல்லினமாய் வழங்கு தலும் இயற்கை முறை என்றே கொள் எற்பாற்று.

அப்பர் தேவாரம்.

துறக்கப்படாதடலைத்துறந்துவெங்துதுவ
[ரோ (ட)]

இறப்பனிறந்தாலிருவிசும்பேறுவனேறி
[வந்து]
பிறப்பன்பிறந்தாற்பிறையனிவார்சடப்
[பிஞ்ஞக்ஞபேர்]
மறப்பன்கொலோன்ரெண்டனாங்
[கிடந்துமறக்டுமே.

(ஷ. தனித்திருவிருத்தம் பா 8.)

ஆசைப் பேறு அடிப்படையாகப் பெற்ற தடத்தை அடைந்தவன் தனது சரீர பஞ்சிகரண நிறையை — தனது மாத்திரையை — தன மாத்திரையை அறிந்தவன் ஆதலால், இன மான — ஏற்ற முன்னிலைப் பொருள் களை வேண்டியவாறு கண்டு நிறையோடு உண்டு இச் சரீரத்துள்ள அகத்தனிறையைத் தூரக்க — துறக்க வல்லவன் ஆவன். இத்தகைய அரிய பெரிய அறத்தாற்றில் ஈடுபட்டு அமலப்படியேற்றம் பெறுதலே “துறவற இழ்வு” என்பது — துறவறம் என்னும் சாகரத்தில் இழிதல் என -- இழிந்து நீந்துதல் எனக் கற்பனையாகக் கூறப் பட்டதென்பது.

இல் என்னும் சரீரம் அருது — அழியாது இருப்பதற்கு ஏற்றபயில்வே — ஒழுக்கமே இல்லறம் எனப்படுவது இல் என்பது சரீரம். அதன் அசைவே அறம். இல் அருது இருப்பதற் குரிய பயில்வே இல்லறம் என்பது. இப்பயில் வால் உடலுயிர் இயக்கம் சமம் பெற்ற இடமாகிய தடத்தை அடைந்தபின் அச்சரீத்தை -- மாயையை -- காய மாயத்தை — அசத்த நிறையை உரிய சாதகங்களால் தூரத்தலே-கழித்தலே துறவறம் என்பது

காய மாயம் கழிக்கப் படவேண்டும் — உடல் தூரக்கப் படவேண்டும் — துறக்கப் படவேண்டும் என் னும் இவ் உண்மையையே “துறவு என்னும் அதிகாரத்தில் பின் வரும் செய்ய,

ஓல் கூறி குருளினர் எமது பொய் பில் புலவரும்.

குறள்.

மற்றுங் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்

[பறுக்க]

உற்றுரக் குடம்பு மிகை.

(ஷ. 35ம் அதி துறவு செ 5)

செனன் மரணப் பிழையை நீக்க வீடு பெறச் சமைந்தார்க்கு அசத்த தனவாகிய மருஞ்ஞடம்பு தூரக்கப் படவேண்டிய தாகும் — ஒழிக்கப் படவேண்டிய தாகும். அஃதாவது மாற்றப் படவேண்டிய தாகும். அங்கன மாகும் போது அசத்தமான மாயா சம்பந்தமான பிற தொடர்புகள் அவர் தமக்கு உளவாதல் எங்கனம் என்பது இதன் பொருளாகும். அசத்தமான தொடர்புகள் மருஞ்ஞடம்புக்கே உரியன் ஆம். தன்னிலையாகிய மருஞ்ஞடம்பு தூரக்கப்படவே — மாற்ற மடையவே முன்னிலையாகிய மற்றைய தொடர்புகளும் தூரக்கப் படும் — மாற்ற மடையும் என்பது கருத்து. மாற்றப் பிறந்த மெய்யடியார்க்கு முன்னிலையாகிய பிரபஞ்சம் கில் லோகமாக மாற்ற மடைத்தலால் அசத்த மாயா சம்பந்தமான புவி வாழ்க்கை இல்லையாகும். பின் வரும் பிரபல சருதிப் பிரமாணமும் இவ் உண்மையையே உணர்த்த எழுந்த தாகும்.

அப்பர் தேவாரம்

நீற்றினனிமிர்புஞ்சடையான்விடை
யேற்றினனுமையாஞ்சடையான்புலள்
மாற்றினுள்மயிலாடுதுறையென்று
போற்றுவார்க்குமுன்டோபுவி

வாழ்க்கையே.

(ஷ. திரு மயிலாடு துறை திருக்குறஞ்
[தொகை செ. 7])

கந்தரந்தாதி

தினைவேத்தியன்புசெய்வேந்தன்பதாம்புயத்

[திற்பத்திபுக்

தினைவேத்தியமுகங்தேற்றினர்மாற்றினர்

[பாற்றினங்தீத்

தினைவேத்தியர்செநிசெல்லாதவிட்தியத்
[தித்தியினத்
தினைவேத்தியங்குமிர்க்குருளுகிடுஞ்சிய
[டம்பே.

(ஷ. செ. 18)

வள்ளி நாயகி விரும்பிய கந்தசவா மியின்து திருவடித் தாமரையில் அன்பையும் அறிவையும் செலுத்தினவர் கள் பருந்துக்குந் தீக்கு மிரையாய் நெறி பொழி ஜம்புல நுகர்ச்சியை யுடைய மலபான்டமும் பிராணன் விட்டுப் பிரிந்தால் நாறிப்போவதுமாகிய உடம் பை மாற்றி விடுவார்கள்.....]

திகைப்படங்கப்புயங்கந்தருளானன்பாடங்
[கணிய
திகைப்படங்கத்தமையார்செந்திலாரென்ப
[பெண்ணாலும்
திகைப்படங்கப்புகல்சேயெனபள்கண்ணி
[கண்ணீர்தரவில்
திகைப்படங்கத்தமையாதமையாட
கொளுஞ்சிகரமே.

(ஷ. செ 65)

[விதி, கைப்படு, அங்கத்து, அமையாது, மெமையாட்கொள்.]

இத்தகைய துவிஜக்துவம் அடைதலே அழியும் தன்மைத்தாயுடலுபிர் அழியாத் தன்மை பெறுதலும் வாய்மையான புருஷார்த்தங்களை அடைதலே — வீடு பேற்றைதலே அதன் பயனும் ஆம் என்பதே இலட்க்காடர் போன்ற தத்துவப் பெரியார் துணிப்பு, வேத வன்மையும் ஆம் என்பது நன்றாக்கடப் பிழிக்க.

இதுகாறும் கூறிய வகூரால் முவடி முப்பது என்னும் அரிய பெரிய தமிழ் மறையில் “அறக் கூறு”, என்னும் மூன்றும் அத்தியாயத்தில் முதலாவது குக்த மகுட மாகிய “துவவற விழிவு” என்பதன் பண்பும் பயனும் ஒடி சூக்தம் நுதலிய வாற்றுன் ஒருவாறு உணரத்தகும்.

சபம்

இளங்காளை—இலக்குவன். மாண்—மார்சனுகிய மாண். மயில்—மயின் போன்ற சீதை. கேசரி சிங்கம் போன்ற இராபன். முலை விளி. முலையே வண்டு போலுங் கண்ணை முடிய, இனைய அழகு விரிந்த செங்காந்தள் மலர் போலுங்கைகள் எம்மை மிக வருத்து கின்றன; ஆதலால் அதனை மூடாதே என்ற படி. இனி வண்டைக் கொண்ட செங்காந்தட்டி மிக வருத்து மென்பதுங் தோன்ற விண்றது.

‘கல்லொன் றிரண்டிள் நீர்தாங்கி முன்வரக் கண்டுமூளி சோல்லென்று நின்ற ராகுநாதன் ரேவைச் சுறுமின்மனி வில்லொன்று வாஜுத லீர்செப்பி னாடத்த மேவுமல்லா வல்லொன்று நீலக் கடலூடி சேர்ப்ப தறிவின்மையே.’

கல்—கல்லான அகலிகை. சொல்— முன்னிலை விளை முற்று. ஆய் விகுதி குன்றின்றது. செப்பு— செப்புப் போன்ற முலை. அத்தம்—கை. கடல்—கடல் போன்ற கண். நுதலீர்! முலை மேல் கைபொருந்து மல்லாமல், கடல் போன்ற கண்ணிற் சேர்ப்பது அறிவின்மை என்பது பொருள். இனிப் பொன்னைச் செப்பின் கண் வைத்துப் பாராட்டுவதன்றி, கடலின் கண் சேர்ப்பது அறிவின்மை யென்பதுங் தோன்ற விண்றது. அத்தம்—பொன்.

‘பண்ணூர்குதலைக் கணிவாய் சிவந்த பசுங்கிளியிர் நண்ணூர் சமரிற் புவிதள வாய்ரகு நாதன்வரைக் கண்ணூர் ரினைக்கயன் மங்கலமாமெனக் கைக்கொண்டீர் தண்ணூர் தரள மணிக்கும்ப.நீக்குத நக்கதன்றே.’

இனைக்கயல்—இரட்டைக் கயல் போலுங் கண்ணை வைம், இரட்டைக் கயலெனவும் பொருள் படும். கும்பம்—குடம் போன்ற தன மெனவும் குட மெனவும் பொருள் படும். கிளியீர்! கண்ணைக்கைபான் மறைத்த நீர் முலையை மறையாமல் விடுவது தக்க தன்று என்பது பொருள்.

புத்தக மதிப்புரை.

இந்து நேசன் வருஷ அனுபந்தம்.

சென்னை மாநகரில் ப்ரமதீ அநந்தயர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “இந்து நேசன்” என்னும் வாரத்தாளின் 1935 ஆண்டுக் குரிய விசேஷ அனுபந்த மாய் அமைந்த புத்தகம் பிரதி ஒன்று கிடைக்கப் பெற்ற னம். 100 பக்கங்கள் உடையதாய் உருவத்தால் பெரிய தடப் ஆங்கிலத்திலும் தமிழிலும் பண்டிதர் பலரால் வரையப் பட்ட அரிய கட்டுரைகளையும், கட்டுரை ஆசிரியர் உருவப் படங்களையும், படிப்பு முதலியவற்றை கீர்த்திப் பிரஸ்லியம் படைத்த பிறர் சிலர் உருவப் படங்களையும், தற்காலம் தென்னிந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கத விற்பன்னர் உருவப்படங்களையும் உலகோர் பிரமையடைதற் குரிய வேடங்களோடு மினிரும் சாமிமார் சிலருடைய விதோதகரமான உருவப் படங்களையும் உள்ளுறையாகக் கொண்டு விளங்கும் இவ் அனுபந்த நூல் வாசகர்

இனி இரட்டைக் கயலை மக்கல் மென்று கையிற் கொண்ட நீர் பூரண கும்பத்தைக் கைக் கொள்ளாது விடுதல் தக்க தன்று என்பதுங் தோன்ற விண்றது.

“சந்தேஹிய தடஞ் சாரல் லாயிரங் தண்மதிபோ னந்தேஹிய கந்த மாதனத் தான்ராகு நாதன் வரைக் கொந்தே றியமலர் வாஸ் புன் தீமத குஞ்சரங்கேதன் வந்தேஹிய மொழி யீர்புனை வீர்செங்கை மாமலரோ.”

கொந்தேஹிய மலர் வாள் புனைந்தீர் — பூங்கொத் தின் கலூன்ஸ் காந்தன் மலர் போலுங் கைபை வாள் போலுங் கண்ணிற் புனைந்தீர். செங்கை மாமலர்— செங்கை யாகிப மா மலர். மத குஞ்சரங் — மதத்தை யுடைய யாளை போலுங் கனம். மொழியீர் வாள் போலுங் கண்ணை மலர் போலுங் கையால் மறைத்தீர்; அக்கை மலரால் தனங்களை மறைப்பிரோக என்பது பொருள். இனி மலரை வாளிற் புனைந்தீர், அதனை விட்டுக் கைப்பிலுள்ள அம்மலரையாளையிற் புனையீர் என்பதுங் தோன்ற விண்றது.

“கார்பூத்த புனை வெள் னோதிமஞ் சிதரன் கைவையோபா லேர்பூத்த தேவையர் கோன்ரகு நாயக னேமவெற்பில் வார்பூத்த பூண்மூலை யீரவிந் தாய்ந்து மண்ப்பகற்கோ தார்பூத்த செங்கையி லேங்தினின் றீரின்ப சாகரமே.”

வெள்ளோதிமம் — வெள்ளோயாகிய அன்னம். கிரிபுன்னை மரக் கொம்பிலிருக்கு மன்னம், விஷ்ணுவின் கையிலிருக்கும் சங்குபோல் அழகு பொலிந்த தீதை யென்க. சாகரம்—கடல். ஆகுபெயராய்க் கண்ணை யுணர்த திற்று. முலையீர்! இன்பத்தைத் தருங் கடலைக் கைபால் மறைத்து விண்றீர்; சிந்தித்து ஆராய்ந்து கூடுதற்கோ என்பது பொருள். இனி இன்பமாகிய கடலைக் கையிலேங்திபது பிரத்தியட்சத்தில் அதனைப் பார்த்தறிந்து ஆராய்ந்து கூடுதற்கோ என்பதுங் தோன்ற விண்றது.

(தொடரும்.)

கருக்கு மிக்க உவகையை ஊட்டுப் பெற விகைபான் ரு

ஆங்கிலத்தில் வரையப்பட்ட கட்டுரைகள் சன சுமுக சீர்த்திருத்தத்துக் குரிய நல்துபாதீகசமாய் அமைந்துள்ளன. தமிழில் எழுதப்பட்டுள்ள முத்துக்காண்டவர் சரித்திரம் படிப்போர்க்குப் பத்திமையை விளைத்து மணி வாசகர் போலைச் சிதம்பர நடராஜ சங்கிதாநத்தில் முத்துத்தாண்டவர் அமல் வடிவோடு மறைந்தனர் என்னும் உண்மைபத் தற்கால உலகத்தவர்க்கு வற்புறுத் தெளி விக்கின்றது.

“காதலர்களின் சந்திப்பு” என்னும் அரிய தமிழக் கட்டுரைபானது கம்பர் கவி நபத்தை — கம்ப சித்திரத்தை அங்கை ஆமலக்கெமன நன்று தெரித்துப் படிப்போர்க்கு மிக்க இன்பத்தை ஊட்டுகின்றது.

கதா ரூபமான—நவீனகமான ஏனைப் கட்டுரைகளும் உலகிபலுக்கு ஏற்ற நீதிகளோபை கற்பனைகள் வாயிலாக நவரஸம் ததும்ப உரைத்துப் படிப்பீர்க்குமிக்க மகிழ்ச்

திருவாசக உண்மை

யாழ்ப்பாணம், தென்கோவை சமிழ்ப்பண்டிதர்

ஸ்ரீமாந் ச. கந்தையப்ளீஸ்

(வித்தகம் பேராசியர்)

அவர்களால் எடுத்துப்பட்டது.

கடவுள் தமது அருமைத் திருக்கரத்தால் எழுதி அகில சீவர்கள் உய்யும் பொருட்டு உதவி யருளியதும், மாணிக்கவாசகர் அருளிச் செய்ததும் தெய்வத் தமிழ் வேதமுமாகிய திருவாசகத் தின் உண்மைக் கருத்துக்களை நன்கு விளக்கி வசன நடையில் எழுதப்பட்டது. தீன் உண்மைக் கருத்துக்களை நன்கு விளக்கி வசன நடையில் எழுதப்பட்டது. வேண்டுவோர் 0—2—9 அனு தபால் முத்திரை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

நந்தி வெளியீட்டு மன்றம்

புதுவை.

TOWARDS TRANSCENDENCE.

Vedanta Kesari Madras, Writes:—

“The book speaks of undiscovered possibilities hidden in the deeper reaches of the mind which could be brought into the conscious plane by a process of Transcendence of the various lower planes by which man becomes the superman possessed of great psychic powers, and later emerges with a still higher order of consciousness, as a Divine Personality.”

Price As. 12.

Nandhi Publishing House.

PONDICHERRY.

இனம்!

இனப்!!

சுத்த சாதகம்

வேண்டுவோர் தபால் முத்தி கொசெலவுக்கு உரிய சதம் அல்லது 1 அனு ஸ்டாம்பு அனுப்பி பேற்றுக் கொள்ளலாம்.

நந்தி வெளியீட்டு மன்றம்.

புதுவை.

சியை ஸ்லைக்கின்றன. இவ்அதுபந்தப்பிரதியில் யாவர்க்கும் மிகட் பயன்படு முழையில் காணப்படும் விசேடம் ஒன்று உள்ளது. அஃது என்னை? எனின், அதுதான் இந்திய தேசத்துக் குரிய பூமி சாத்திரப் படங்கள் வரையப் பட்டிருப்பதே ஆம். ஜில்லாக்கள் தாலுக்காக்களாகப் பிரித்து வேறுவேறு படங்களாக அமைத்து அவ்வாவற்றில் உள்ள பட்டினங்கள் புகை வண்டி நிலையங்கள் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் விவ்தனு ஸ்தலங்கள் சப்பிரமணிய ஸ்தலங்கள் முதலியனவும், ஆறுகள் விசேட தீர்த்தங்கள் முதலியனவும் யாவரும் எனிதன்

அறிந்து கொள்ளும்படி அடையாளக் குறிப்புக்களோடு காட்டப் பட்டிருப்பது பொதுவாகத் தமிழகத்தவர்க்கும் சிறப்பாகப் பாடசாலை மாணவர்க்கும் பெரு விருந்தாகும் என்பதில் ஜயமில்லை.

இத்தகைய அரிய அதுபந்த நாலை வெளியீட்டு “இந்து நேசன்” ஆசிரியர் அவர்கள் அறிவின் பரப்பும் ப்ரோகாரப் பண்பும் போற்றற் பாலனவே ஆம்.

இதன் விலை ரூபா ஒன்று தான். இந்தால் சென்னை ஜிபார்ஜ் டவுன் ஆர்மீனியன் தெரு 65வது இலக்க முடைய “இந்து நேசன்” ஆபீவில் பெற்ற பாலது (ப.ர்)